தலைமையிலே நியமிக்கப்பட்டிருக்கக்கூடிய குழுவின்மூலம் அதனை ஆய்வு செய்து, அது பரிசீலிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 6, மாண்புமிகு உறுப்பினர் திரு. ஜே.ஜி. பிரின்ஸ், மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்கள்.*

6—

புதிய வகுப்பறைகள்

***32230—திரு. ஜே.ஜி. பிரின்ஸ்:**

மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அரசு கலைக் கல்லூரிக்குப் புதிய வகுப்பறைகள் கட்டும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா?

மாண்புமிகு திரு. பி. பழனியப்பன், உயர் கல்வித் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கல்லூரி அரசுக் கல்லூரியல்ல. அது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகும். 2012-2013 ஆம் ஆண்டில் அந்தக் கல்லூரியைத் தோற்றுவித்த பெருமை மாண்புமிகு இதய தெய்வம் தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களையே சாரும். இக்கல்லூரிக்கு நிரந்தரக் கட்டடம் கட்டித் தருவதற்கான பணிகள் அரசின் செயற்குறிப்பில் உள்ளன. அவற்றில் புதிய வகுப்பறைகளும் நிச்சயமாகக் கட்டித் தரப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. ஜே.ஜி. பிரின்ஸ் அவர்கள்.*

திரு. ஜே.ஜி. பிரின்ஸ்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மூலமாக ஆரம்பிக்கப்பட்ட அந்த உறுப்புக் கல்லூரியில் மாணவர்கள் அமர்ந்து கல்வி பயில்வதற்கு சரியான இடவசதியோ, அடிப்படை வசதிகளோ இல்லாத அவல நிலை இருக்கிறது என்பது மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்குத் தெரியும்.*

2014 ஜனவரி 31]

அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கும் அந்த உறுப்புக் கல்லூரியை அரசுக் கல்லூரியாக மாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. கல்வி கற்றோர் அதிகமாகவுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்வி வளர்ச்சிக்காக உடனடியாக தேவைப்படுகின்ற வகுப்பறைகளைக் கட்டித் தருவதற்கு அரசு முன்வர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் 19 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், 25-க்கும் அதிகமான சமுதாயக் கல்லூரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மக்களின் கல்வி வளர்ச்சிக்காக, ஒரு பல்கலைக்கழகம் அமைக்க அரசு முன்வருமா என்பதைத் தங்கள் மூலமாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. பி. பழனியப்பன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்கு வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கும் கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளதா என்ற கருத்தைத்தான் கேட்டிருந்தார். அதன் அடிப்படையில் மாண்புமிகு தமிழக முதல்வர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அக்கல்லூரிக்கு நிரந்தரக் கட்டடங்களைக் கட்டித் தரவும், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம், அழகாபுரம் கிராமத்தில் புல எண் 1,140-ல் அமைந்துள்ள 5 ஏக்கர் நிலப்பரப்பில், அதாவது உப்பளம் நிலப்பரப்பில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்குக் கட்டடம் கட்டுவதற்காக மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்கள் 5 ஏக்கர் நிலத்தினை ஒதுக்கித் தந்திருக்கிறார்கள் என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இக்கட்டடம் கட்டுவதற்காக மாண்புமிகு முதல்வர் அம்மாவினுடைய அரசு 7 கோடியே 25 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். கூடிய விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகள் துவங்கப்பட்டு, மாணவர்களின் நலன் கருதி அங்கு வகுப்பறையும் நல்ல முறையில் கட்டித் தரப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

[2014 ஜனவரி 31

மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் ஒரு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டுமென்று வற்புறுத்தியிருக்கிறார். எதிர்காலத்தில் அங்கே ஒரு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டுமென்ற நோக்கத்தோடுதான் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேல்நிலை பட்ட மேற்படிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது என்பதை இந்த நேரத்தில் மாண்புமிகு பேரவைத் தலைவர் மூலமாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முற்பகல் 10-35

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. ஜே.ஜி. பிரின்ஸ் அவர்கள்.

திரு. ஜே.ஜி. பிரின்ஸ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு நன்றி சொல்கிறேன். ஆனால், நீங்கள் எதிர்காலத்தில் புதிய பல்கலைக்கழகம் ஆரம்பிக்க வாய்ப்பிருக்கிறது என்று சொன்னீர்கள். நன்றி. ஆனால், அந்தப் புதிய பல்கலைக்கழகம் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையிலே எந்த ஆண்டில் ஆரம்பிக்கப்படும் என்ற தகவலை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. பி. பழனியப்பன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்குகிறபோது அதற்குக் குறைந்தது 100 ஏக்கர் அளவுக்கு நிலம் தேவைப்படுகிறது. ஒரு கல்லூரி துவங்க வேண்டுமென்று சொன்னால்கூட 10 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இரண்டு ஆண்டுகளாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய கல்லூரிக்கு நிலம் கிடைப்பதிலே சிரமப்பட்டு, அங்கே உப்பளம் பகுதியிலிருந்து அதற்கான அரசாணை பெற்று நேற்றைக்குத்தான் அதற்கு நிலம் வந்திருக்கிறது. ஆக, அந்தப் பணி இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் மாணவர்களுடைய எண்ணிக்கையைக் கருதி, பல்கலைக்கழகத்தின் தேவை அறிந்து, மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் அரசு எதிர்காலத்தில் பரிசீலிக்கும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

2014 ஜனவரி 31]

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. க. அன்பழகன் அவர்கள்.

திரு. க. அன்பழகன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி 1963-லே தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்து பொன்விழா கொண்டாடுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற இக்கல்லூரியில் 3,700 மாணவர்கள் பயிலுகிறார்கள். 50 நிரந்தர விரிவுரையாளர்கள், 89 கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றுகிறார்கள். 30 இளங்கலை, முதுநிலை ஆராய்ச்சிப் பிரிவுகள், 67 வகுப்பறைகளுடன் இயங்கி வருகின்றன. தற்போது பொன்விழாவைக் குறிக்கும்வகையில் மதில் சுவர், திறந்தவெளி அரங்கம், சாலைகள் அமைக்க ஒன்றேகால் கோடி நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டிருக்கின்றன. மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் பொன் விழா கொண்டாடும் மகளிர் கல்லூரிக்குக் கூடுதலாகத் தேவைப்படும் 15 வகுப்பறைகளைக் கட்டவும், 89 நிரந்தர விரிவுரையாளர்கள் நியமிக்கவும் முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ள ஒன்றேகால் கோடி ரூபாயை வழங்கவும் ஆவன செய்வார்களா என்பதைத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. பி. பழனியப்பன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவிற்கு அரசியல் ரீதியாகவோ, அரசு ரீதியாகவோ 36 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை உருவாக்கிய பெருமை மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களையே சாரும். (மேசையைத் தட்டும் ஒலி) அங்கே கல்லூரியை ஏற்படுத்தி மாணவர்கள் படிக்கும் இந்த நல்ல வேளையில், மாண்புமிகு தமிழக முதல்வர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இதுவரையில் இல்லாத அளவிற்கு ஆயிரம் கோடி ரூபாயை இந்தக் கல்லூரிகளுக்காக ஒதுக்கி இருக்கிறார்கள். (மேசையைத் தட்டும் ஒலி) மாண்புமிகு அம்மா அவர்களால் தொடங்கப்பட்டிருக்கிற 36 கல்லூரிகளுக்கும் இதுவரையில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலே ஒதுக்கீடு செய்யப்பட்டு, tender விடப்பட்டு, அங்கு கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த வேளையில் மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் 50 ஆண்டுகளுக்கு மேலே இருக்கக்கூடிய அந்தக் கல்லூரிக்குப் பொன் விழா வருகிறது என்பதை மையமாக வைத்து, அங்கே கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறார். மாண்புமிகு உறுப்பினர் அவர்களின் கோரிக்கையை அரசுக்குப் பரிந்துரை செய்து அனுப்பினால், அந்தக் கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுடைய பார்வைக்கு எடுத்துச் சென்று அரசு பரிசீலிக்கும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. சு. குணசேகரன் அவர்கள்.*

திரு. சு. குணசேகரன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழகத்தில் 20 ஆண்டுக் காலமாக தவறான சிந்தனையில் தேவைக்கு அதிகமாக பொறியியல் கல்லூரிகள் வளர்ந்து அதன்மீது மோகம் ஏற்பட்டிருந்த நேரத்தில், தமிழகத்தில் சரியான கல்வித் திட்டத்தைக் கொடுத்து, ஆய்வுக்கும் ஆராய்ச்சிக்கும் உதவக்கூடிய கலைக் கல்லூரிகளை சரியான திசையில் கொண்டு செல்லும் நோக்கத்தோடு, நமது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், (மேசையைத் தட்டும் ஒலி) தமிழக வரலாற்றில் என்றைக்கும் இல்லாத அளவிற்கு 36 கலைக் கல்லூரிகளைத் தொடங்கியதோடு மட்டுமல்லாமல், ஏற்கெனவே இயங்கிக்கொண்டிருந்த கல்லூரிகளுக்கெல்லாம் இங்கே இருக்கிற சட்டமன்றப் பேரவை உறுப்பினர்கள் கேட்ட அத்தனை பாடத் திட்டங்களையும் வாரி வழங்கியுள்ளார்கள். சாதாரண கல்லூரிகளில்கூட ஆராய்ச்சிப் படிப்புகளைப் (Ph.D.) படிக்கக்கூடிய அளவிற்குக் கொடுத்திருப்பதை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நாங்கள் மீண்டும் வரவேற்கிறோம். ஆனால், அவ்வாறு கொடுக்கப்பட்டாலும், சிவகங்கை மாவட்டத்தில் இருக்கக்கூடிய மன்னர் அரசு துரைசிங்கம் கல்லூரி, அரசு மகளிர் கலைக் கல்லூரி போன்ற கல்லூரிகளுக்கு தேவைக்கேற்ப அடிப்படை வசதிகளான கட்டடங்கள், ஆய்வுக் கூடங்கள், ஆடிட்டோரியம் இல்லாமல் இருக்கின்றன. எனவே, இந்த ஆண்டாவது அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து, மாண்புமிகு தமிழக முதல்வருடைய நோக்கம் முழுமை பெறுவதற்கு மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் உதவி செய்வார்களா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.*

2014 ஜனவரி 31]

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்கள்.*

முற்பகல் 10-40

மாண்புமிகு திரு. பி. பழனியப்பன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஏற்கெனவே செயல்பட்டுக்கொண்டிருக்கும் அரசுக் கல்லூரிகளுக்கு இதுவரையில் இல்லாத அளவிற்கு ஒட்டுமொத்தமாக ஆய்வுக் கூடங்கள், வகுப்பறைகள், மேசைகள், நாற்காலிகள் போன்ற பொருட்களுக்கு 100 கோடி ரூபாயை மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்கள் ஒதுக்கித் தந்திருக்கிறார்கள் (மேசையைத் தட்டும் ஒலி). அந்த 100 கோடி ரூபாயில் ஏற்கெனவே செயல்பட்டுக்கொண்டிருக்கும் அரசுக் கல்லூரிகளுக்குத் தேவையான ஆய்வுக் கூடங்கள், புத்தகங்கள், மேசைகள், நாற்காலிகள், கணினிகள், கழிப்பிட வசதிகள் போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துக்கொண்டு வருகிறோம். மேலும் மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொன்னதைப்போல, இதுவரையில் இல்லாத அளவிற்கு, பேராசிரியர் அவர்களுடைய கோரிக்கையை ஏற்றும், சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கோரிக்கையை ஏற்றும், அந்தப் பகுதி கல்லூரியினுடைய ஏழையெளிய மாணவர்களின் கோரிக்கையை ஏற்றும், புதியதாக கல்லூரியை உருவாக்கினால், அதிகமான நிதி தேவைப்படும் என்ற எண்ணத்தைக் கருத்தில் கொண்டுதான் மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்கள் புதுப்புதுப் பாடத் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், காலத்திற்கேற்ற பாடத் திட்டங்களை அறிவித்து, அங்கே அதற்கான ஒரு வாய்ப்பையும் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள். மேலும் அந்த எண்ணிக்கையின் அடிப்படையில், புதிய கட்டடம் தேவைப்படுவது உண்மைதான். இவற்றை மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய கனிவான பார்வைக்கு எடுத்துச் சென்று அரசு பரிசீலிக்கும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா அவர்கள்.*

முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இராமநாதபுரத்திலுள்ள அரசினர் மகளிர்*

கல்லூரியில் கலையரங்கம் (Auditorium) இல்லாத குறை இருக்கிறது. அந்தக் குறையை நிவர்த்தி செய்ய மாண்புமிகு அமைச்சர் அவர்கள் முன்வருவார்களா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. பி. பழனியப்பன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கலையரங்கம் ஏற்படுத்திக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். ஏற்கெனவே, மாண்புமிகு உறுப்பினர்கள் அவரவர் பகுதிகளில் புதிய பாடத் திட்டங்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கின்ற காரணத்தினால், புதிய வகுப்பறைக் கட்டடங்கள் எல்லாம் வேண்டுமென்று பல கோரிக்கைகளையெல்லாம் வைத்திருக்கிறார்கள். ஆகவே இதுபோன்ற தேவைகளை அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் ஒதுக்கிக் கொடுத்தால், உயர் கல்வி வளர்வதற்கும், மாணவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் வசதியாக இருக்கும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. டி.ஆர்.பி. ராஜா அவர்கள்.

திரு டி.ஆர்.பி. ராஜா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மன்னார்குடி அரசு கலைக் கல்லூரி அடிப்படை வசதிகள் இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஏறத்தாழ 20 வகுப்பறைகளும், நான்கு ஆய்வுக் கூடங்களும் தேவைப்படுகின்றன. அத்தியாவசியத் தேவையான நூலகம்கூட அங்கு இல்லாத நிலை நிலவி வருகிறது. கணினி, பிரிண்டர் இல்லாமல் ஆசிரியர்களும், மாணவர்களும் சிரமப்படுகின்றார்கள். சிற்றுண்டி விடுதியும், மிதிவண்டி நிறுத்துமிடமும் அங்கே இல்லாமல் மாணவர்கள் மிகவும் பாதிப்பிற்குள்ளாகியிருக்கிறார்கள். To top it all, Hon'ble Speaker, the College doesn't even have a clean toilet facility. So, it is hugely humiliating to the girl students there. So, I hope the Honourable Minister will take note of this. The faculties also face the same problem.

2014 ஜனவரி 31]

ஏற்கெனவே நான் அங்கே ஏறத்தாழ 11 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பல திட்டங்களுக்குத் தொகையை ஒதுக்கியுள்ளேன். மாண்புமிகு அமைச்சர் அவர்கள் விரைந்து, அதற்கான A.S.-ஐ வழங்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவு பிறப்பிப்பார்கள் என்று நம்புகிறேன். இதுபோன்ற பல வசதிகள் அங்கே இல்லாமல் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றார்கள். மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உடனடியாக ஆய்வு செய்து, அவர்களுக்குத் தேவைப்படும் அனைத்து வசதிகளையும் பூர்த்தி செய்து தரவேண்டுமென்று மாணவர்கள் சார்பாகவும், பெற்றோர்கள் சார்பாகவும், தொகுதி மக்கள் சார்பாகவும் கேட்டு அமருகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. பி. பழனியப்பன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லையென்ற ஒரு செய்தியை இங்கே சொல்லியிருக்கிறார்கள். அது முற்றிலும் தவறான செய்தி. அடிப்படை வசதிகளான நூலக வசதி, கழிப்பிட வசதிகள், மேசைகள், நாற்காலிகள், கம்ப்யூட்டர்கள் தேவையென்கிற கோரிக்கை வந்ததன் அடிப்படையில்தான், மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்கள் இதுவரைக்கும் எந்த அரசும் ஒதுக்காத அளவிற்கு, ஒட்டுமொத்தத் தொகையான ரூ.100 கோடியை ஒதுக்கித் தந்திருக்கிறார்கள். (மேசையைத் தட்டும் ஒலி) அந்த நிதியிலிருந்து தற்போது மாணவர்களுக்குத் தேவையான மேசைகள், நாற்காலிகள், கணினிகள், போன்றவையெல்லாம் போய்க் கொண்டிருக்கின்றன. ஆகவே, அவர் சொன்னது தவறான செய்தி. மேலும் அங்கே நூலக வசதி இல்லையென்று சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டிலே நூலக வசதி இல்லாத கல்லூரியே கிடையாது. அனைத்துக் கல்லூரிகளிலும் நூலகம் கண்டிப்பாக இருக்கிறது. அதற்கடுத்தபடியாக, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் பேராசிரியர் இல்லையென்ற ஒரு குறையைச் சொன்னார்கள். மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு, தமிழகத்திலே இருக்கக்கூடிய அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர் பணிக்காக 1,093 ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டுமென்று எண்ணி, அதற்கான கருத்துரு ஆசிரியர் தேர்வாணையத்திற்கு அனுப்பப்பட்டு, தற்போது ஆசிரியர்கள் நியமிக்கப்படும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது

என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். ஏதோ சொல்லவேண்டும் என்பதற்காக இந்தக் கருத்தைச் சொல்லக் கூடாது. (குறுக்கீடுகள்)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: யாரும் உட்கார்ந்து கொண்டு பேசக்கூடாது.

மாண்புமிகு திரு. பி. பழனியப்பன்: ஆகவே, நீங்கள் செய்யாததை, மக்கள் எதிர்பார்ப்பதை மாணவர்களினுடைய உயர் கல்வி உயரவேண்டுமென்ற நோக்கத்தோடு, மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு அனைத்துத் துறைகளிலும் தேவையானவற்றைச் செய்து வருகிறது என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முற்பகல் 10-45

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா வரிசை எண் 7, மாண்புமிகு உறுப்பினர் திரு. அ. அஸ்லம் பாஷா, மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்கள்.

7—

நியாய விலைக் கடை கட்டடம்

***27838—திரு. அ. அஸ்லம் பாஷா:**

மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) ஆம்பூர் தொகுதி, மாதனூர் ஊராட்சி ஒன்றியம், தோட்டாளம் கிராமத்திலுள்ள நியாய விலைக் கடைக்குக் கட்டடம், கட்ட அரசு ஆவன செய்யுமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திரு. செல்லூர் கா. ராஜு, கூட்டுறவுத் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) மற்றும் (ஆ) வேலூர் மாவட்டம், ஆம்பூர் தொகுதி, மாதனூர் ஒன்றியத்திலுள்ள மாதனூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தால் நடத்தப்பட்டு வரும் தோட்டாளம் முழு நேர